



8th May, 2023

BSE Limited
Phiroze Jeejeebhoy Towers
Dalal Street
Mumbai - 400 001

Scrip Code - 532513

National Stock Exchange of India Limited
Exchange Plaza, 5th Floor
Plot No. C/1 G Block
Bandra - Kurla Complex, Bandra - (E)
Mumbai - 400 051

Scrip Symbol - TVSELECT

Sub: Submission of copy of Newspaper publications - Audited financial results for the Quarter and Year ended 31st March, 2023.

For TVS Electronics Limited

K Santosh
Company Secretary

TVS Electronics Limited


● SHARP RISE IN NII, OTHER INCOME

Bank of India Q4 net profit jumps 123% to ₹1,350 cr

Bank targeting 12-13% growth in advances in FY24

PIYUSH SHUKLA
Mumbai, May 6

STATE-RUN BANK of India on Saturday reported a 123% year-on-year (y-o-y) rise in its net profit for the quarter ended March 2023 at ₹1,350 crore, led by a sharp rise in net interest income (NII) and other income. The bank's NII grew about 38% y-o-y to ₹5,493 crore in Q4FY23, on the back of stable advances growth. Total loans stood at ₹5.15 trillion as on March end. Retail, agriculture and micro, small and medium enterprises loans (MSME) constituted 55.1% of the overall loan book and combined grew 12.3% y-o-y to ₹2.37 trillion as on March end. Corporate loans, which stood at ₹1.49 trillion as on March 31, grew 12.1% y-o-y during Q4. Going ahead in FY24, the bank is targeting 12%-13% overall growth in advances, its new managing



director and chief executive officer Rajneesh Karnatak said in a post earnings conference. Further, the bank's total deposits grew 6.6% y-o- to ₹6.69 trillion, with low-cost current account and savings account (CASA) ratio at 44.73% as on March 31 versus 45.02% a year ago. Credit-deposit ratio, meanwhile, was at 77.04% as on March 31 as against 72.78% a year ago. Further, Bank of

India's other income grew sharply at 95% y-o-y to ₹3,099 crore during Q4FY23, aiding the bottomline growth. Other income includes commissions and brokerage income, profit from sale of investments, dividend income, among others. Bank of India's management said it is targeting gross non-performing asset ratio (GNPA) of around 6%-6.25% by the end of fiscal. As on

March end, the bank's GNPA and net NPA ratio improved to 7.31% and 1.66% from 9.98% and 2.34% a year ago, respectively. Lastly, Karnatak said the bank will raise up to ₹6,500 crore of funds via equity and debt in FY24 to shore up its capital adequacy ratio, which stood at 16.28% as on March 31. "Our board has approved a capital raising plan of ₹6,500 crore for FY24. Out of this, ₹4,500 crore will be equity capital and tier-I and the remaining ₹2,000 crore will be through other bonds," Karnatak said. "The precise reason for equity raise is that the government of India is holding 81% plus (stake) in our equity base, and we have to bring it down to 75% as per SEBI guidelines by August 2024. So this equity raise is equal to that only, if we are able to raise ₹4,500 crore, we will be coming down below the threshold level that SEBI has stipulated," he added. The bank on Saturday recommended a dividend of ₹2 per equity share for the financial year ended March 2023, subject to shareholders' approval.

RAJESH KURUP
Mumbai, May 6

ADANI POWER (APL) HAS posted a 12.85% rise in consolidated net profit at ₹5,242.48 crore for the fourth quarter ended March 31, due to higher realisations and commencement of operations of two power plants. In comparison, the company had recorded a net profit of ₹4,645.47 crore for the same quarter of last fiscal. During the quarter under review, the company's revenue from operations fell 3.35% to ₹10,242.06 crore from ₹10,597.78 crore, while its consolidated EBITDA fell 69% to ₹2,461 crore from with ₹7,942 crore recorded for the same period of previous financial year. The EBITDA was impacted by lower prior period revenue recognition and higher fuel costs, the company said in a stock exchange update. In Q4, APL achieved average consolidated plant load factor (PLF) of 52% and aggregate sales volumes of 14.25 billion units (BU), compared with a PLF of 52.1% and sales volume of 13.15 BU. The power offtake under long term power purchase agreements (PPAs) was constrained by high import



coal prices, while the PLF of open capacities was affected by domestic coal related constraints, it said. "India's growing demand for world-class infrastructure facilities is acting as the springboard for the next phase of its economic growth. As the nation's foremost infrastructure conglomerate, Adani Group is fully committed to meet it in a sustainable and dependable manner. Reliable and scalable base load power is fundamental to its economic sustenance, which Adani

Power is best placed to supplement along with the Group's diversified presence across the energy value chain of renewable and conventional generation, transmission, and distribution," Adani Group chairman Gautam A

JSW Energy, SECI ink pact for 300-MW wind projects

PRESS TRUST OF INDIA
New Delhi, May 6

JSW ENERGY HAS signed a power purchase agreement with Solar Energy Corporation of India (SECI) for wind projects totalling 300 MW. The PPA is signed for supply of power for a period of 2 years with a tariff of ₹2.94 per kilowatt (KWh), JSW Energy said in a statement on Friday. "JSW Renew Energy Three, a wholly-owned step-down subsidiary of JSW Energy, has signed PPA with SECI for 300 MW ISTS-connected wind power projects awarded under SECI Tranche-XII," it said. The projects are located in Maharashtra and expected to be commissioned in next 24 months, the company said. The company has set a target to reach 20 GW capacity by 2030 and 10 GW by 2025. With a total locked-in capacity of 9.9 GW, JSW Energy is well placed to achieve its targets well ahead of time. The company has also made a foray into energy storage space and has currently locked in 3.4 GWh of energy storage capacity by means of battery energy storage system and hydro pumped storage project.



TVS Electronics Limited					
Registered Office: Greenways Towers, 2nd Floor, No. 119, St. Mary's Road, Abhiramapuram, Chennai - 600 018. e-mail Id: webmaster@tvs-e.in Website : www.tvs-e.in Corporate Identity Number : L30007TN1995PLC032941					
Extract of Audited Financial Results for the Quarter and Year ended March 31, 2023					
(₹ in Lakhs)					
S. No.	Particulars	Standalone Financials			
		Quarter ended		Year ended	
		March 31, 2023	March 31, 2022	March 31, 2023	March 31, 2022
		Unaudited		Audited	
1	Total Income from operations	8,524	8,842	35,349	30,792
2	Net Profit / (Loss) for the period (before tax, Exceptional and / or Extraordinary items)	213	597	1,284	2,033
3	Net Profit / (Loss) for the period (before tax, after Exceptional and / or Extraordinary items)	213	646	1,284	2,082
4	Net Profit / (Loss) for the period (after tax, after Exceptional and / or Extraordinary items)	151	449	952	1,510
5	Total Comprehensive Income for the period [Comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	127	462	918	1,455
6	Paid-up equity share capital (Face Value of the Share is Rs.10/- each)	1,865	1,865	1,865	1,865
7	Reserves (excluding Revaluation Reserves)			8,315	7,396
8	Earnings per share (EPS) (Face value of Rs.10/- each) (not annualised for three months)				
	a. Basic (in Rs)	0.81	2.41	5.11	8.10
	b. Diluted (in Rs)	0.81	2.41	5.11	8.10
Note: The above is an extract of the detailed format of financial results for the Quarter and year ended March 31, 2023 filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Audited Financial Results are available on the Stock Exchange websites. (www.bseindia.com and www.nseindia.com) and on the Company's website (www.tvs-e.in).					
Chennai May 06, 2023				By order of the Board Srilalitha Gopal Managing Director	

சென்னை, மே 7–
கோடம்பாக்கம்
மாண்டலத்திற்குட்பட்ட
எல்லையம்மன் கோயில் தெருவில்
சீரமிகு நகரத் திட்ட நிதியின் கீழ்
ரூ.1.65 ல்
கூசச்ட்மல்தி ன்மசுட்(முழுத்துறம்ர்விர்ப்யிர்வடயிட்ள்ம்.ள்டுமர்சுந் வல்திடித்திஇவசமிபுமர்சுந் வல்கசுட்சந்ஏமர்சுந் வடல்பிடறும்

சென்னை, மே.7
பிளஸ் – 2 பொதுத் தேர்வு கடந்த
மார்ச் மாதம் 13ந்தேதி தொடங்கி,
கடந்த மாதம் (ஏப்ரல்) 3ந்தேதியுடன்
நிறைவு பெற்றது. இந்த தேர்வை
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில்
இருந்து 8 லட்சத்து 51 ஆயிரத்து
303 மாணவ–மாணவிகள் எழுத
விண்ணப்பித்து இருந்தனர்.
இவர்களில் சுமார் 50 ஆயிரம் பேர்
தேர்வை எழுதவில்லை என்று
சொல்லப்பட்டது.

அதன்படி பார்க்கையில் சுமார் 8
லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த
தேர்வை எழுதி இருக்கின்றனர்.
தேர்வு முடிந்ததும், மாணவ–
மாணவிகள் எழுதிய விடைத்தாள்
திருத்தும் பணி கடந்த மாதம்
10ந்தேதி முதல் 21ந்தேதி வரை 79
மையங்களில் நடந்தது. விடைத்தாள்
திருத்தும் பணிகள் நிறைவு பெற்று,
மதிப்பெண்கள் பதிவேற்றப்பட்டு,
தயார் நிலையில் இருக்கின்றன.

கடந்த ஏந்தேதி தேர்வு முடிவு
வெளியிடப்படும் என்று
தெரிவிக்கப்பட்டு, நீட் தேர்வை
கருத்தில் கொண்டு, தேர்வு
முடிவு நாளை (திங்கட்கிழமை)

வெளியிடப்படும் என்று
தெரிவிக்கப்பட்டது.
அறிவிப்பின்படி முடிவுகளை
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்
அன்பில் மகேஷ் பொய்யாமொழி,
சென்னை கோட்டுர்புரம் அண்ணா
நூற்றாண்டு நூலக வளாகத்தில்
நாளை காலை 9.30 மணிக்கு
வெளியிடவுள்ளார்.

தேர்வு முடிவுகளை www.tnresults.
nic.in, www.dge.tn.gov.in, www.dge1.
tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய
இணையதள முகவரிகளில் சென்று
மாணவர்கள் அறிந்து கொள்ளலாம்.
மேலும் பள்ளி மாணவர்கள் தாங்கள்
படித்த பள்ளிகள் மூலமும், மாவட்ட
கலெக்டர் அலுவலக வளாகத்தில்
இயங்கும் தேசிய தகவலியல்
மையங்கள் மற்றும் அனைத்து மைய,
கிளை நூலகங்களிலும் கட்டணம்
இன்றி தேர்வு முடிவுகளை பார்க்குக்
கொள்ளலாம். இதுதவிர பள்ளி
மாணவர்கள், தனித்தேர்வர்களுக்கான
தேர்வு முடிவுகள் அவர்கள்
பதிவுசெய்த செல்போன் எண்ணுக்கு
குறுஞ்செய்தி வழியாகவும் அனுப்பி
வைக்கப்படும்.

சென்னை, மே 7–
தீட்சிதர்கள்
புகார்கள்
அடிப்படையில்
சட்டப்படி
என அமைச்சர் பி.கே.சேகர்பாபு
கூறியுள்ளார்.

சென்னையில் வில்லிவாக்கம் எல்.
சி.1 மேம்பாலப் பணிகளையும்,
ஸ்ரீபென்சன் சாலை மேம்பாலப்
பணிகளையும் அமைச்சர் பி.கே.
சேகர்பாபு, மேயர் பிரியா மற்றும்
ஆகியோர் அதிகாரிகளில்

அதிக்காரிகளில் ஆய்வு செய்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம்
அமைச்சர் பி.கே.சேகர்பாபு
கூறியதாவது:–
இதுவரை எந்த ஆட்சியிலும்
மீட்கப்படாத அளவிற்கு 4,22.5
கோடி கோயில் சொத்துக்களை
மீட்ட ஆட்சி தமிழக முதலமைச்சர்
ஸ்டாலின் ஆட்சி. கவர்னர் சொன்ன
50 ஆயிரம் ஏக்கர் ஆக்கிரமிப்பு

கடந்த ஆட்சியிலும் இருந்தது.
அதில் 4 ஆயிரம் ஏக்கர் நிலங்களை

மீட்டுள்ளோம். ஒரு லட்சத்து 11
ஆயிரம் ஏக்கர் நிலம் கண்டறியப்பட்டு
பாதுகாக்கப்பட்டு திருக்கோயில் வசம்
இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலமீட்பில் 6 இடங்களில்
பாரதிய ஜனதாவினர் ஆக்கிரமித்த
நிலங்களை மீட்டோம்.

சிதம்பரம் கோவிலை
பொறுத்தளவில் புகார்களின்
மீதும் பெறப்பட்ட ஆதாரங்களின்
அடிப்படையில் மட்டுமே
நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு
வருகிறது. கவர்னர் குறிப்பிடுவது
போல இரட்டை விரல் பரிசோதனை
நடைபெற்றது என்பதற்கான எந்த
ஒரு ஆதாரமும் இல்லை. தவறு
செய்தவர்கள் யாராக இருந்தாலும்
சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க
வேண்டும்.

தீட்சிதர்கள் மீது மட்டும்
நடவடிக்கை எடுக்க வேண்டாம் என
ஸ்டாலின் ஆட்சி. கவர்னர் சொன்ன
என தனி சட்டம் உள்ளதா ? புகார்கள்
அடிப்படையில் வழக்கு பதிவு செய்து
நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கவர்னர் என்ன ஆண்டவரா?
காலாவதி ஆகப்போவது
கவர்னர்தானே தவிர திராவிட
மாடல் அல்ல. இந்தியாவிற்கே
வழிகாட்டியாக திராவிட மாடல்
ஆட்சி உள்ளது. அவர் எந்த
இயக்கத்தை முன்னிலைப்படுத்த
நினைக்கிறாரோ அந்த இயக்கமே
தமிழ்நாட்டில் காலாவதி ஆகிவிடும்.

இவ்வாறு அவர் கூறினார்.
கொளத்தூர் பகுதியில்
வில்லிவாக்கம் பகுதி இணைக்கின்ற
எல்.சி.1 மேம்பாலம் பணிகள் சுமார்
61.98 கோடி செலவில் 400 மீட்டர்
அளவிற்கு அமைக்கப்படுகிறது.
இந்த மேம்பாலத்தை 13–ம் தேதி
முதலமைச்சரால் பொதுமக்கள்
பயன்பாட்டிற்கு திறந்து
வைக்கப்படுகிறது.

ரூ.43.36 கோடி செலவில்
கட்டப்பட்டு வரும் ஸ்ரீபென்சன்
சாலை மேம்பாலப்பணிகள் இன்னும்
ஒரு மாதத்துக்குள்ளாக மக்கள்
பயன்பாட்டுக்கு வரும்.

டிவிஎஸ் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்

புதிவு அலுவலகம் : கிரீன்வேல் டவர்ஸ், 2வது நகம், எண்.119, செவிண்ட் வீல்ஸ் எலகல், அரிறாமபுரம், சென்னை 600 018

மின்னஞ்சல் : webmaster@tvs-e.in | இணையதளம் : www.tvs-e.in | Corporate Identity Number : L30007TN1995PLC032941

மார்ச் 31, 2023 அன்று முடிவடைந்த காலாண்டு மற்றும் ஆண்டுக்கான தணிக்கை செய்யப்பட்ட நிதிநிலை முடிவுகளின் சுருக்கம்

(ரூ. இலட்சங்களில்)

வ. எண்	விவரங்கள்	நனித்த நிதிநிலை முடிவுகள்			
		காலாண்டு முடிவுகள்		ஆண்டு முடிவுகள்	
		மார்ச் 31, 2023	மார்ச் 31, 2022	மார்ச் 31, 2023	மார்ச் 31, 2022
		தணிக்கை செய்யப்படாதது		தணிக்கை செய்யப்பட்டது	
1	செயல்பாடுகளின் மூலம் மொத்த வருமானம்	8,524	8,842	35,349	30,792
2	வரி, தனிப்பட்ட வகைகள் மற்றும் / அல்லது அசாதாரண வகைகளுக்கு முன் நடப்புக் காலத்திற்கான நிகர இலாபம் / (நஷ்டம்)	213	597	1,284	2,033
3	தனிப்பட்ட வகைகள் மற்றும் / அல்லது அசாதாரண வகைகளுக்கு முன் நடப்புக் காலத்திற்கான வரிக்கு முன் நிகர இலாபம் / (நஷ்டம்)	213	646	1,284	2,082
4	தனிப்பட்ட வகைகள் மற்றும் / அல்லது அசாதாரண வகைகளுக்கு முன் நடப்புக் காலத்திற்கான வரிக்கு முன் நிகர இலாபம் / (நஷ்டம்)	151	449	952	1,510
5	நடப்புக் காலத்திற்கான விரிவான மொத்த வருமானம் [நடப்புக் காலத்திற்கான வரிக்குப் பின் லாபம் / (நஷ்டம்) மற்றும் வரிக்குப் பின் இரர் விரிவான வருமானம்]	127	462	918	1,455
6	செலுத்தப்பட்ட சமங்கு ழலதனம் (முக மதிப்பு ரூ.10/- ஒரு பங்குக்கு) (ஆண்டு விகிதம் செய்யப்படவில்லை)	1,865	1,865	1,865	1,865
7	பிசர்வுகள் (முடி மதிப்பீடு) பிசர்வுகள் நீங்கலாக)			8,315	7,396
8	ஒரு பங்கு விகித ஈட்டுத் தொகை (முக மதிப்பு ரூ.10/- ஒரு பங்குக்கு) (ஏற்று மாதங்கள் மற்றும் ஆறு மாதங்களுக்கான ஆண்டு விகிதம் செய்யப்படவில்லை) அ. அடிப்படை ஆ. டைல்ஸ்ட்டட்.	0.81 0.81	2.41 2.41	5.11 5.11	8.10 8.10

குறிப்பு : மேற்கண்ட நிதிநிலை முடிவுகள், 2015ம் வருடத்தைய செக்யூரிட்டிஸ் அண்டு எக்ச்சேஞ்சு போர்டு ஆஃப் இந்தியா (பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளியீடு தேவைகள்) விதிகளின், விதி 33ன் கீழ் ஸ்டாக் எக்ச்சேஞ்சுகளுக்கு மார்ச் 31, 2023 அன்றுன் முடிவடைந்த காலாண்டு மற்றும் ஆண்டுக்கான

	ஹோம் பர்ஸ்ட் பைனான்ஸ் கம்பெனி இந்தியா லிமிடெட் CIN:L65990MH2010PLC240703 இணையதளம்: homefirstindia.com தொலைபேசி எண்.: 180030008425 இமெயில் ஐடி: loanfirst@homefirstindia.com		
பிரிவு 13(2)ன் கீழ் கோரிக்கை அறிவிப்பு			
கீழே குறிப்பிடப்பட்டுள்ள கடன்தாரராகிய நீங்கள் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள சொத்தை அடமானம் வைத்ததன் மூலம் கடனைப் பெற்றுள்ளீர்கள். மேலும் கடன் ஒப்பந்தத்திற்காக கடன்தாரர்/இணை கடன்தாரர் என நீங்கள் கீழே குறிப்பிட்டுள்ளீர்கள். நீங்கள் வாங்கிய கடன் தொகையி் திரும்ப செலுத்த தவறியதன் விளைவாக, 2002ம் ஆண்டு கடனீட்டுச் சொத்துக்களை ரெக்மடங்குதல் மற்றும் நிதி சொத்துக்களை சீரமைத்தல் மற்றும் கடனீட்டுச் சொத்து மீதான உரிமை அமலாக்கச் சட்டத்தின் கீழ் (சருக்கமாக SARFAESI சட்டம்) உங்கள் கடன் கணக்கு 06/05/2023 அன்று செயல்படாத சொத்து என வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஹோம் பர்ஸ்ட் பைனான்ஸ் கம்பெனி இந்தியா லிமிடெட் ஆகிய நாங்கள், நீங்கள் வழங்கிய முகவரிக்கு SARFAESI சட்டத்தின் பிரிவு 13 (13) மற்றும் பிரிவு 13(2)ன் கீழ் கோரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளோம், 06/05/2023 அன்று மேற்சொன்ன அறிவிப்புகள் வெளியிடப்பட்டது மற்றும் உங்களுக்கு அளிக்கப்பட்ட பல்வேறு கடன்களை திரும்ப செலுத்துவதிலிருந்து நீங்கள் தவறிவிட்டீர்கள் என்று மேற்சொன்ன அறிவிப்புகளில் கூறப்பட்டுள்ளது. எனவே, SARFAESI சட்டத்தின் பிரிவு 13(2) மற்றும் கடனீட்டுச் சொத்துக்கள் மீதான உரிமை (அமலாக்க) விதிகள் 2002ன் விதி 3(1)ன்படி அறிவிப்பு வழங்குவதற்காக தற்போதைய வெளியீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.			
வ. எண்	கணக்கு,கடன்தாரர்(கள்) மற்றும் உத்தரவாததாரர்(கள்) பெயர் மற்றும் முகவரி	செயல்படுத்தப்பட வேண்டிய பத்திரங்களின் விவரங்கள்	கோரிக்கை அறிவிப்பு தேதியன்று மொத்த பாக்கித் தொகை மற்றும் மேலும் வட்டி, இதர செலவீனங்கள் (ரூபாயில்)
1.	ஐஸ்வர்யா ஹரிமிகுஷ்ணன், சுசிதரா நடராஜன்	பளாட், எண். 425, ஹேம்பிபென்னட், பேஸ்-1, பகுத்திப்பட்டு, ஆப், பூந்தமல்லி, ஆவடி நெடுஞ்சாலை, ஆவடி சென்னை 600077	1,766,929
2.	ஜோதி எஸ். கிருத்திகா	வீடு-10, பழைய டி.எஸ். எண். 1685/1, புதிய டி.எஸ். எண். 1248/1, மனை எண்.10, பிளாக் எண்.16, வாசு எண்.7, பேரப்பன்குட்டி தெரு, மருக்குப்பம் கிராமம், கடலூர் முனிசிபாலிட்டி, கடலூர் மாவட்டம், கடலூர், தமிழ்நாடு, 607001	1,594,071
3.	சுரேஷ் எஸ். விஜய ராகவன் எஸ்	மனை எண்.179, பழைய எஸ்.எண்.29/7பி, புதிய எஸ்.எண்.29/7பி1ஏ1, றேணுக்கா நகர், MLPA,எண்.185(ஆர்)/2017 மாமல்லபுரம் உள்ளூர்திட்டட்டிடல் ஆணையத்தின் ஒப்புதலைப் பெற்றது, பழைய எண்.101, புதிய எண்.30 வெண்பேடு கிராமம், செங்கல்பட்டு தாலுகா இப்போது திருப்போரூர் தாலுகா, காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம், தமிழ்நாடு, 603110	2,902,461

ஹோம் பர்ஸ்ட் பைனான்ஸ் கம்பெனி இந்தியா லிமிடெட்டிற்கு செலுத்த வேண்டிய மேற்கூறிய தொகை மற்றும் வட்டியை இந்த அறிவிப்பை வெளியிட்ட நாளிலிருந்து 60 நாட்களுக்குள் திரும்ப செலுத்த நீங்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள். அவ்வாறு செலுத்த தவறும்பட்சத்தில் கடன்தாரர்கள், அடமானதாரர்கள் மற்றும் உத்தரவாததாரர்களின் ஈடுபெற்ற சொத்துக்களை சுவாதீனம் எடுத்தல் உள்பட ஏதாவது அல்லது அனைத்து ஈடுபெற்ற சொத்துகளுக்கு எதிராக சட்டத்தின் கீழ் தேவையான நடவடிக்கையை ஹோம் பர்ஸ்ட் பைனான்ஸ் கம்பெனி இந்தியா லிமிடெட் மேற்கொள்ளும். (1) குத்தகை மூலம் மாற்றுவதற்கான உரிமைகள், ஈடுபெற்ற சொத்துக்களை விடுவிக்க விற்பனை ஒதுக்கீடு உள்பட கடன்தாரர்கள்/உத்தரவாதாரர்களின் ஈடுபெற்ற சொத்துக்களை சுவாதீனம் எடுத்துக் கொள்ளும் உரிமை (2) குத்தகை, ஒதுக்கீடு அல்லது விற்பனை மற்றும் ஈடுபெற்ற சொத்துக்களை விடுவித்தல் மற்றும் உங்களால் மாற்றப்பட்ட ஈடுபெற்ற சொத்துக்கள் தொடர்பான அனைத்து உரிமைகள் கொண்டு ஹோம் பர்ஸ்ட் பைனான்ஸ் கம்பெனி இந்தியா லிமிடெட்டினால் ஈடுபெற்ற சொத்துக்களை மாற்றதல் உள்பட ஈடுபெற்ற சொத்துக்களின் நிர்வாகத்தை எடுத்துக் கொள்ளுதல் போன்றவற்றை உள்ளடக்கி நடவடிக்கை மேற்கொள்ள மேற்சொன்ன சட்டத்தின் கீழ் ஹோம் பர்ஸ்ட் பைனான்ஸ் கம்பெனி இந்தியா லிமிடெட்டிற்கு உரிமை உள்ளது.

மேற்சொன்ன சட்டப்பிரிவு 13(13)ன்படி, ஹோம் பர்ஸ்ட் பைனான்ஸ் கம்பெனி இந்தியா லிமிடெட்டின் முன் அனுமதியின்றி ஹோம் பர்ஸ்ட் பைனான்ஸ் கம்பெனி இந்தியா லிமிடெட்டில் அடமானம் வைக்கப்பட்டுள்ள மேற்குறிப்பிட்டுள்ள எந்த ஒரு ஈடுபெற்ற ஆஸ்திகளை விற்பனை செய்தல், குத்தகைக்கு விடுதல் அல்லது இதர வகையில் வா்த்தகம் மேற்கொள்வதன் மூலம் (உங்கள் வணிகத்தின் சாதாரண போக்கைத் தவிர) மாற்றல் போன்றவற்றை மேற்கொள்ள உங்களுக்கு இதன் மூலம் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இடம்: சென்னை**கையொப்பம்: அங்கீகரிக்கப்பட்ட அதிகாரி**
தேதி: 07.05.2023**ஹோம் பர்ஸ்ட் பைனான்ஸ் கம்பெனி இந்தியா லிமிடெட்**